

6. பின்வரும் அட்டவணையில் வணிகங்கள் சிலவற்றின் பெயர்களும் வணிக நிறுவன வகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.

வணிகங்களின் பெயர்கள்	வணிக நிறுவன வகைகள்
1 - இலங்கை துறைமுக அதிகாரசபை	A - கூட்டிணைக்கப்பட்ட கம்பனி
2 - ஐக்கிய விளையாட்டுக் கழகம்	B - அரசு கூட்டுத்தாபனம்
3 - லக் பொது வரையறுத்த கம்பனி	C - பங்குடைமை
4 - நந்தன் அன்ட் கந்தன் தளபாடக் கடை	D - சங்கம் (Association)

மேலே தரப்பட்டுள்ள வணிகங்களின் பெயர்களின் ஒழுங்கிற்றகமைவாக முறையே வணிக நிறுவன வகைகளை சரியாக எடுத்துக் காட்டும் விடையைத் தெரிவிசெய்க.

- (1) B, D, A, C (2) B, D, C, A (3) D, B, A, C (4) D, B, C, A

7. இலாப நோக்குடைய நிறுவனம் ஒன்று

- (1) இலங்கை புகையிரத சேவைகள்
(2) ஸ்ரீலங்கா ரெலிக்சொம் PLC
(3) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
(4) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

8. காசோலை ஒன்றின் வரைவுணியானவர் (drawee) எப்பொழுதும்

- (1) நடைமுறைக் கணக்கை வைத்திருப்பவர் ஆவார்.
(2) உரிமம் பெற்ற வணிக வங்கி ஆகும்.
(3) சேமிப்புக் கணக்கை வைத்திருப்பவர் ஆவார்.
(4) இலங்கை மத்திய வங்கி ஆகும்.

9. நடைமுறைக் கணக்குடன் தொடர்புடைய இரண்டு கூற்றுகள் கீழே தரப்படுகின்றது.

- A - உரிமம் பெற்ற வணிக வங்கிகளில் மட்டுமே நடைமுறைக் கணக்குகளை ஆரம்பிக்க முடியும்.
B - சேமிப்புக் கணக்குகளிலும் பார்க்க நடைமுறைக் கணக்குகளுக்கு உயர்வான வட்டி வீதம் வழங்கப்படுகின்றது.

மேலே தரப்பட்ட கூற்றுகள் தொடர்பில் சரியான விடையைத் தெரிவு செய்க.

- (1) A மட்டும் உண்மையானதாகும். (2) B மட்டும் உண்மையானதாகும்.
(3) A, B ஆகிய இரண்டும் உண்மையானதாகும். (4) A, B ஆகிய இரண்டும் பொய்யானதாகும்.

10. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானது எரிபொருள் (fuel) விலைகளை ஒவ்வொரு மாதமும் திருத்தியமைக்கின்றது. இக்கூற்றில் உள்ளடங்கியுள்ள போக்குவரத்தின் அடிப்படைக் கூறு யாது?

- (1) வழி (2) ஊடகம் (3) வலு (4) தரிப்பிடம்

11. அரலிய கம்பனியின் முகாமையாளரானவர் தொலைநகல் (fax) செய்தியூடாக வழங்குனருக்கு கொள்வனவுக் கட்டளையை அனுப்பினார். இங்கு

- (1) தொடர்பாடலின் சகல அடிப்படைக் கூறுகளும் தொடர்பாடல் செயன்முறையானது காணப்படுகின்றது.
(2) தொடர்பாடல் முறையானது தொலைநகல் செய்தியாகும்.
(3) செய்தியைப் பெறுபவர் அரலிய கம்பனியின் முகாமையாளர் ஆவார்.
(4) தொடர்பாடல் ஊடகமானது இலத்திரனியல் வாய்மொழி மூலமானதாகும்.

12. குறிப்பிடப்பட்டுள்ள காப்புறுதித் தத்துவங்களில் இருந்து ஆய் காப்புறுதியில் தாக்கம் செலுத்தும் விடையைத் தெரிவு செய்க.

- (1) காப்புறுதி செய்தகுநலன், மிக் குயர் நம்பிக்கை (2) காப்புறுதி செய்தகுநலன், இழப்பீடு
(3) மிக் குயர் நம்பிக்கை, இழப்பீடு (4) காப்புறுதி செய்தகுநலன், பங்களிப்பு

- பின்வரும் சம்பவக் கற்கையை பயன்படுத்தி 13, 14 ஆகிய வினாக்களுக்கு விடை தருக.

இராஜகுமாரி தனது வாராந்த நுகர்வுக்கான காய்கறிகளை வழமையாக நஸ்ரினா என்பவரிடம் வாங்குகின்றார். நஸ்ரினா தனது பண்ணையில் சேதன காய்கறிகளை செய்கை பண்ணுவதூடன் அவற்றை வீட்டுக்கு வீடு காவிச் சென்று வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றார்.

13. மேலே தரப்பட்ட சம்பவக் கற்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நஸ்ரினா மற்றும் இராஜகுமாரி ஆகியோர் முறையே

- (1) சில்லறை விற்பனையாளர், நுகர்வோர் ஆவர். (2) நுகர்வோர், சில்லறை விற்பனையாளர் ஆவர்.
(3) மொத்த வியாபாரி, சில்லறை விற்பனையாளர் ஆவர். (4) மொத்த வியாபாரி, நுகர்வோர் ஆவர்.

14. வீட்டுக்கு வீடு காவிச் சென்று விற்பனை செய்தலானது சந்தைப்படுத்தல் கலவையின் எந்த மாறிக் கு உரித்தானதாகும்?
 (1) உற்பத்திப்பொருள் (2) விலை (3) இடம் (4) மேம்படுத்தல்
15. பாடசாலை ஒன்றின் பாடவேளைகளை வேறுபடுத்துவதற்காக மணி அடித்தலானது, முகாமைத்துவச் செயன்முறையின் எந்தக் கருமத்துக்கு உரித்தானதாகும்?
 (1) திட்டமிடல் (2) ஒழுங்கமைத்தல் (3) தலைமைவகித்தல் (4) கட்டுப்படுத்தல்
16. மயூரன் என்பவர் தனது இளைப்பாறலின்போது பெற்ற பணிக்கொடைத் (gratuity) தொகையை கொழுப்பு பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்ட கம்பனிகளில் முதலீடு செய்தார். இதிலிருந்து மயூரன் பெற்றுக்கொள்ளக்கூடிய நிதி அனுசூலங்களாவன
 (1) வட்டி வருமானம், பங்கிலாபங்கள் (2) வட்டி வருமானம், மூலதன ஆதாயங்கள்
 (3) பங்கிலாபங்கள், மூலதன ஆதாயங்கள் (4) பங்கிலாபங்கள், சலிகள்
17. இரட்டைப் பதிவுத் தத்துவத்தின்படி வரவுப் பக்கத்தில் அதிகரிப்பும் செலவுப் பக்கத்தில் குறைவும் பதியப்படும் கணக்கு
 (1) கடன்பட்டோர் கணக்கு (2) கடன்கொடுத்தோர் கணக்கு
 (3) பெற்ற தரவுக் கணக்கு (4) மூலதனக் கணக்கு
18. கணினிகளை வாங்கி விற்கும் வணிகம் ஒன்றில், எக்கணினிகள் நடைமுறையல்லாத சொத்தாகக் கருதப்படும் கணினிகள் ஆகும்?
 (1) விற்பனைக்காக கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியத்தில் இருப்பவை
 (2) விற்பனைக்காக விற்பனை நிலையத்தில் காணப்படுபவை
 (3) அலுவலகத்தில் பயன்படுத்தப்படுபவை
 (4) உடைமையாளரின் தனிப்பட்ட பாவனைக்காக பெறப்பட்டவை
- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 19 தொடக்கம் 21 வரையுள்ள வினாக்களுக்கு விடை தருக.
 2024 ஜனவரி மாதத்தில் யோகன் வணிகத்தில் இடம்பெற்ற கொடுக்கல்வாங்கல்கள் சில கீழே தரப்பட்டுள்ளன.
- A - ரூ. 25 000 பெறுமதியான பொருட்கள் கடனுக்குக் கொள்வனவு செய்யப்பட்டது.
 B - ரூ. 75 000 காசுக்கு தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.
 C - ரூ. 25 000 கிரயமான பொருட்கள் ரூ. 40 000 இற்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது.
 D - கடன்கொடுத்தோர் ஒருவருக்கு ரூ. 15 000 செலுத்தப்பட்டது.
19. யோகன் வணிகத்தின் கொடுக்கல்வாங்கல்களில் சொத்துக்களில் தாக்கத்தை ஏற்படுத்துவது
 (1) A, B மாத்திரம். (2) B, C மாத்திரம்.
 (3) A, B மற்றும் C மாத்திரம். (4) A, B, C மற்றும் D ஆகிய எல்லாம்.
20. 31.01.2024 இல் இருந்தவாறு இவ்வணிகத்தின் உரிமையாண்மையில் ஏற்பட்ட அதிகரிப்பு
 (1) ரூ. 15 000 ஆல் ஆகும். (2) ரூ. 25 000 ஆல் ஆகும்.
 (3) ரூ. 40 000 ஆல் ஆகும். (4) ரூ. 65 000 ஆல் ஆகும்.
21. 31.01.2024 இல் இருந்தவாறு யோகன் வணிகத்தின் மொத்தப் பொறுப்பானது ரூ. 90 000 ஆகும். மேலே தரப்பட்ட கொடுக்கல்வாங்கல்களுக்கு முன்னர் 01.01.2024 இல் இருந்தவாறு இவ்வணிகத்தின் மொத்தப் பொறுப்புக்களின் தொகையானது
 (1) ரூ. 55 000 (2) ரூ. 65 000 (3) ரூ. 80 000 (4) ரூ. 105 000
22. வணிகத்தின் சொத்துக்கள், பொறுப்புக்கள் ஆகிய இரண்டிலும் குறைவை ஏற்படுத்தும் கொடுக்கல்வாங்கல் எது?
 (1) சொந்தப் பயன்பாட்டிற்காக உடைமையாளரால் ரூ. 5 000 எடுக்கப்படல்
 (2) கடன்கொடுத்தோர் ஒருவருக்கு ரூ. 15 000 செலுத்தப்படல்
 (3) மின்சாரப் பட்டியலுக்காக ரூ. 13 000 செலுத்தப்படல்
 (4) ரூ. 45 000 பெறுமதியான பொருட்கள் கடனுக்கு கொள்வனவு செய்யப்படல்

- பின்வரும் மூல ஆவணத்தைப் பயன்படுத்தி 23, 24 ஆகிய வினாக்களுக்கு விடை தருக.

பட்டியல் ராஜா வியாபாரிகள் இல. 25, குருநாகல் முகாமையாளர், விஜயா தொலைபேசி கம்பனி, இல. 200, வாரியப்பொல. இல : 1820 திகதி: 2024.02.25				
தொடர் இல	விவரணம்	அளவு	அலகு விலை (ரூபா)	தொகை (ரூபா)
01	கையடக்கத் தொலைபேசிகள் கழி - 10% வியாபாரக் கழிவு	20	15 000	300 000 (30 000) 270 000
25.03.2024 இற்கு முன்னர் கொடுப்பனவு செய்யப்பட்டால் 5% கழிவு விக்ரமன் விற்பனை முகாமையாளர்				

23. மேலே தரப்பட்ட மூல ஆவணத்தின் தகவல்கள் ராஜா வியாபாரிகளின் மூலப் பதிவேட்டில் எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும்?
- (1) கொள்வனவு நாட்குறிப்பேட்டில் (2) விற்பனை நாட்குறிப்பேட்டில்
(3) பொது நாட்குறிப்பேட்டில் (4) காசேட்டில்
24. விஜயா தொலைபேசி கம்பனியின் புத்தகங்களில் மேலே தரப்பட்ட மூல ஆவணத்தில் கொடுக்கல்வாங்கலை பதிவுதற்கான இரட்டைப் பதிவு எது?
- (1) கொள்வனவுகள் கணக்கு வரவு ரூ. 270 000
ராஜா கணக்கு செலவு ரூ. 270 000
(2) விஜயா தொலைபேசி கம்பனி கணக்கு வரவு ரூ. 270 000
விற்பனைகள் கணக்கு செலவு ரூ. 270 000
(3) விஜயா தொலைபேசி கம்பனி கணக்கு வரவு ரூ. 300 000
விற்பனைகள் கணக்கு செலவு ரூ. 300 000
(4) கொள்வனவுகள் கணக்கு வரவு ரூ. 300 000
ராஜா கணக்கு செலவு ரூ. 300 000
25. தளபாட வியாபார வணிகமொன்றின் பொது நாட்குறிப்பேட்டில் பதியப்பட்ட கொடுக்கல்வாங்கல்
- (1) ரூ. 185 000 பெறுமதியான தளபாடங்கள் காசுக்கு கொள்வனவு செய்தல்
(2) ரூ. 175 000 பெறுமதியான தளபாடங்கள் கடனுக்கு கொள்வனவு செய்தல்
(3) ரூ. 125 000 பெறுமதியான தளபாடங்கள் வணிகப் பயன்பாட்டுக்காக கடனுக்கு கொள்வனவு செய்தல்
(4) ரூ. 75 000 பெறுமதியான தளபாடங்கள் வணிகப் பயன்பாட்டுக்காக காசுக்கு கொள்வனவு செய்தல்
26. வணிகமொன்றின் சில்லறைக் காசாளர் சில்லறைக் காசேட்டு வசக்கட்டை மீள நிரப்புவதற்காக 01.04.2024 இல் ரூ. 7 500 ஐ பெற்றுக் கொண்டார். 30.04.2024 இல் சில்லறைக் காசேட்டின் செலவு நிரல்களின் மொத்தம் ரூ. 8 500 ஆகவும் அத்தினத்தில் சில்லறை காசேட்டின் மீதித்தொகை ரூ. 1 500 ஆகவும் காணப்பட்டது. 31.03.2024 இல் இருந்தவாறு சில்லறைக் காசேட்டு மீதி
- (1) ரூ. 1 500 (2) ரூ. 2 500 (3) ரூ. 8 500 (4) ரூ. 10 000
27. கடன்பட்டோரான வேணுவா என்பவரிடமிருந்து 15.04.2024 இல் பெற்றுக்கொண்ட ரூ. 20 000 காசோலையானது 20.04.2024 இல் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டது. காசோலையை வங்கியில் வைப்புச் செய்ததுடன் தொடர்புடைய சரியான இரட்டைப் பதிவைத் தெரிவு செய்க.
- (1) காசுக் கணக்கு வரவு ரூ. 20 000 (2) வங்கிக் கணக்கு வரவு ரூ. 20 000
வங்கிக் கணக்கு செலவு ரூ. 20 000 வேணுவா கணக்கு செலவு ரூ. 20 000
(3) வங்கிக் கணக்கு வரவு ரூ. 20 000 (4) காசுக் கணக்கு வரவு ரூ. 20 000
காசுக் கணக்கு செலவு ரூ. 20 000 வேணுவா கணக்கு செலவு ரூ. 20 000

28. வணிகமொன்றின் வங்கிக் கணக்கு மீதியைச் செம்மையாக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட உருப்படியை மட்டும் உள்ளடக்கியுள்ள விடையைத் தெரிவு செய்க.
- கடன்பட்டோர் நேரடி வைப்பு, நிலையான கட்டளைக் கொடுப்பனவுகள்
 - கடன்பட்டோர் நேரடி வைப்பு, வைப்பிலிடப்பட்ட போதும் வசூலிக்கப்படாத காசோலைகள்
 - வைப்பிலிடப்பட்ட போதும் வசூலிக்கப்படாத காசோலைகள், வழங்கப்பட்ட போதும் வங்கியில் சமர்ப்பிக்கப்படாத காசோலைகள்
 - வழங்கப்பட்ட போதும் வங்கியில் சமர்ப்பிக்கப்படாத காசோலைகள், நிலையான கட்டளைக் கொடுப்பனவுகள்
29. வணிகமொன்றின் வங்கிக் கணக்கு மீதியிலும் பார்க்க வங்கிக்கூற்று மீதி குறைவாக காணப்படுவதற்கு காரணமான கொடுக்கல்வாங்கல் எது?
- வழங்கப்பட்ட போதும் வங்கியில் சமர்ப்பிக்கப்படாத காசோலை ரூ. 10 000
 - வைப்பிலிடப்பட்ட போதும் வசூலிக்கப்படாத காசோலை ரூ. 12 000
 - வங்கிக்கு நேரடியாகக் கிடைத்த பங்கிலாப வருமானம் ரூ. 8 000
 - கடன்பட்டோர் நேரடி வைப்பு ரூ. 5 000
30. 2023 ஆம் வருடத்தில், இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் வருமானம் ரூ. 230 000 ஆகவும் மொத்த செலவுகள் ரூ. 180 000 ஆகவும் காணப்பட்டது. அதற்கமைய 2023 ஆம் வருடத்தில் இளைஞர் விளையாட்டுக் கழகம் சம்பாதித்தது
- மிகையாக ரூ. 230 000
 - பற்றாக்குறையாக ரூ. 180 000
 - மிகையாக ரூ. 50 000
 - பற்றாக்குறையாக ரூ. 50 000
31. ஐன்ஸ்டீன் சனசமூக நிலையத்தின் வருடாந்த அங்கத்துவக் கட்டணம் ரூ. 200 ஆகும். மொத்த அங்கத்தவர் எண்ணிக்கை 50 ஆக இருந்ததுடன் 10 அங்கத்தவர்கள் 2023 ஆம் வருடத்திற்கான அங்கத்துவக் கட்டணத்தைச் செலுத்தவில்லை. 2023 ஆம் வருடத்திற்காக நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட பெறுவனவு கொடுப்பனவுக் கணக்கில் உள்ளடங்கியுள்ள அங்கத்துவக் கட்டணத் தொகை
- ரூ. 8 000
 - ரூ. 10 000
 - ரூ. 96 000
 - ரூ. 120 000
32. மொத்த உற்பத்திக் கிரயத்தின் கூறுகளை எடுத்துக் காட்டும் விடையை தெரிவு செய்க.
- நேர் மூலப்பொருள் கிரயம், நேர் ஊழியக் கிரயம், ஏனைய நேர் செலவுகள், மூலக் கிரயம்
 - நேர் மூலப்பொருள் கிரயம், நேர் ஊழியக் கிரயம், ஏனைய நேர் செலவுகள், உற்பத்தி மேந்தலைக் கிரயம்
 - மறைமுக மூலப்பொருள் கிரயம், மறைமுக ஊழியக் கிரயம், ஏனைய மறைமுக செலவுகள், உற்பத்தி மேந்தலைக் கிரயம்
 - நேர் மூலப்பொருள் கிரயம், நேர் ஊழியக் கிரயம், ஏனைய நேர் செலவுகள், உற்பத்திக் கிரயம்
- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 33, 34 ஆகிய வினாக்களுக்கு விடை தருக.
- சிறுவர்களுக்கான புத்தகங்கள் 500 ஐ அச்சிடுவதுடன் தொடர்புடைய செலவுகள் கீழே தரப்பட்டுள்ளன.
- | | |
|---|-------------|
| அச்சடிக்கும் தாள்களும் தீந்தையும் (Ink) | ரூ. 150 000 |
| புத்தகமொன்றை அச்சிடுவதற்கான இறைக் கட்டணம் | 100 |
| அச்சியந்திரத்தை இயக்குபவரின் கூலி | 35 000 |
| (இங்கு இரண்டு இயந்திர இயக்குநர்கள் இருக்கின்றனர்) | |
| பசை, நூல் மற்றும் ஏனைய மூலப்பொருள்கள் | 5 000 |
| மேற்பார்வையாளர் சம்பளம் | 25 000 |
| அச்சிட்டு பிரிவின் மாதாந்த மின்சார பட்டியல் | 20 000 |
33. சிறுவர் புத்தகங்களை அச்சடிப்பதுடன் (உற்பத்தி செய்வதுடன்) தொடர்புடைய ஏனைய மறைமுக செலவுகளின் மொத்தப் பெறுமதி
- ரூ. 20 000
 - ரூ. 25 000
 - ரூ. 50 000
 - ரூ. 100 000
34. சிறுவர் புத்தகம் ஒன்றுக்கான உற்பத்திக் கிரயம்
- ரூ. 470.20
 - ரூ. 540.20
 - ரூ. 570.00
 - ரூ. 640.00

- பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி 35 தொடக்கம் 40 வரையுள்ள வினாக்களுக்கு வினா தருக.

01.01.2023 இல் சேவை வழங்கும் வணிகமொன்றை ஆரம்பித்த சமீரா என்பவர் ரூ. 500 000 ஐ முதலீடு செய்ததன் அதில் இருந்து ரூ. 320 000 இற்கு அலுவலக உபகரணங்களைக் கொள்வனவு செய்தார்.
31.12.2023 இல் முடிவடைந்த வருடத்தின் தொடர்புடைய சில தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

ரூ.

வருமானப் பெறுவனவுகள் :

சேவை வருமானம்	- 230 000
தரகு வருமானம்	- 75 000

செலவுக் கொடுப்பனவுகள் :

ஊழியர் சம்பளங்கள்	- 120 000
விளம்பரப்படுத்தற் செலவுகள்	- 40 000
கடன் வட்டி	- 2 000
காகிதாதிகள் செலவு	- 10 000
மின்சார செலவுகள்	- 15 000

31.12.2023 இல் இருந்தவாறான வணிகத்தின் சொத்துக்கள் :

அலுவலக உபகரணங்கள் (கிரயத்தில்)	- 320 000
காகி மீதி	- 50 000

31.12.2023 இல் இருந்தவாறான வணிகத்தின் பொறுப்புக்கள் :

வங்கி மேலதிகப் பற்று	- 10 000
வங்கிக் கடன் 10%	- 50 000

மேலதிக தகவல்கள் :

- 31.12.2023 இல் இருந்தவாறு சரக்கிருப்புக்கள் எதுவும் காணப்படவில்லை.
- 31.12.2023 இல் இருந்தவாறு 2023 டிசம்பர் மாதத்திற்கான ஊழியர் சம்பளங்கள் ரூ. 20 000 செலுத்தப்படவில்லை.
- 31.12.2023 இல் இருந்தவாறு 2023 ஆம் வருடத்தின் தொடர்புடைய தரகு வருமானம் ரூ. 15 000 பெறப்பட வேண்டும்.
- அலுவலக உபகரணங்கள் வருடாந்தம் 10% பெறுமானத்தேய்வு செய்யப்படல் வேண்டும்.
- 31.12.2023 இல் முடிவடைந்த வருடத்திற்காகத் தயாரிக்கப்பட்ட வருமானக் கூற்றில் உள்ளடக்கப்பட்ட ஊழியர் சம்பளங்கள்

(1) ரூ. 20 000	(2) ரூ. 100 000	(3) ரூ. 120 000	(4) ரூ. 140 000
----------------	-----------------	-----------------	-----------------
- 31.12.2023 இல் முடிவடைந்த வருடத்திற்காகத் தயாரிக்கப்பட்ட வருமானக் கூற்றில் உள்ளடக்கப்பட்ட நிலைய நிர்வாகச் செலவுகளின் மொத்தம்

(1) ரூ. 145 000	(2) ரூ. 165 000	(3) ரூ. 177 000	(4) ரூ. 197 000
-----------------	-----------------	-----------------	-----------------
- 31.12.2023 இல் இருந்தவாறான சமீரா வணிகத்தின் மொத்த நடைமுறைப் பொறுப்புக்கள்

(1) ரூ. 3 000	(2) ரூ. 20 000	(3) ரூ. 33 000	(4) ரூ. 83 000
---------------	----------------	----------------	----------------
- 31.12.2023 இல் இருந்தவாறான சமீரா வணிகத்தின் மொத்த சொத்துக்கள்

(1) ரூ. 338 000	(2) ரூ. 353 000	(3) ரூ. 370 000	(4) ரூ. 385 000
-----------------	-----------------	-----------------	-----------------
- 31.12.2023 இல் முடிவடைந்த வருடத்திற்கான சமீரா வணிகத்தின் தேறிய இலாபம் யாது?

(1) ரூ. 63 000	(2) ரூ. 78 000	(3) ரூ. 95 000	(4) ரூ. 133 000
----------------	----------------	----------------	-----------------
- 31.12.2023 இல் இருந்தவாறான சமீரா வணிகத்தின் மொத்த உரிமையாண்மை

(1) ரூ. 563 000	(2) ரூ. 578 000	(3) ரூ. 595 000	(4) ரூ. 633 000
-----------------	-----------------	-----------------	-----------------

வணிகக் கல்வியும் கணக்கீடும் - II

© 2023 by Sri Lanka Department of Examinations. All Rights Reserved.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka
 இலங்கைப் பரීட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்
 Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka Department of Examinations, Sri Lanka

60 T I, II

අධ්‍යයන පොදු සහතික පත්‍ර (සාමාන්‍ය පෙළ) විභාගය, 2023 (2024)
 கல்விப் பொதுத் தராதரப் பத்திர (சாதாரண தர)ப் பரீட்சை, 2023 (2024)
 General Certificate of Education (Ord. Level) Examination, 2023 (2024)

ව්‍යාපාර හා ගිණුම්කරණ අධ්‍යයනය I, II
 வணிகக் கல்வியும் கணக்கீடும் I, II
 Business and Accounting Studies I, II

வணிகக் கல்வியும் கணக்கீடும் II

அறிவுறுத்தல்கள் :

- * முதலாம் வினா உட்பட, பகுதி I இலிருந்து இரண்டு வினாக்களையும், பகுதி II இலிருந்து இரண்டு வினாக்களையும் தெரிவுசெய்து, எல்லாமாக ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக.
- * அறிவுறுத்தல்களுக்கமைய ஐந்து வினாக்களுக்கு மாத்திரம் விடை எழுதுக. மேலதிகமாக எழுதப்படும் விடைகள், பரீட்சார்த்திபினால் வெட்டிவிடப்படாத சந்தர்ப்பங்களில் பரீட்சகரினால் புள்ளிகள் வழங்கப்படாமலேயே வெட்டிவிடப்படும்.

1. பின்வரும் சம்பவக் கற்கையைப் பயன்படுத்தி (i) தொடக்கம் (x) வரையான வினாக்களுக்கு விடை தருக.
- கிரான்குளம் கிராமத்தில் வசிக்கும் அமலன் என்பவர் பாரம்பரிய வைத்திய குடும்பத்தில் இருந்து உருவான ஒரு ஆயுள்வேத வைத்தியர் ஆவார். இவர் 01.01.2024 இல் “ஆயுள்” எனும் வணிகப் பெயரில் ரூ. 800 000 ஐ காசாக ஈடுபடுத்தியதன் மூலம் கண் சம்பந்தமான நோய்களுக்கான ஆயுள்வேத மருந்து உற்பத்திப்பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான வணிகமொன்றை அவரது தந்தையால் வழங்கப்பட்ட ரூ. 500 000 பெறுமதியான கட்டடத்தில் ஆரம்பித்தார். அதே நாளில் ரூ. 400 000 இற்கு இயந்திரங்களும் உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டன. ஆயுள்வேத உற்பத்திப்பொருட்களைத் தயாரிப்பதற்குத் தேவையான சில மூலப்பொருட்கள் கிரான்குளம் கிராமத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டன. மருந்து உற்பத்திப்பொருட்களின் தரத்தைப் பாதுகாப்பதற்காக மூலப்பொருட்கள் சூரிய ஒளியில் உலர்த்தப்பட்டதன் பின்னர் மருந்து உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டன.
- பின்வருவன 31.01.2024 இல் முடிவடைந்த மாதத்திற்காக நிகழ்ந்த கொடுக்கல்வாங்கல்கள் ஆகும்.

	ரூ.
மூலப்பொருட்கள் கொள்வனவு.....	350 000
தொலைபேசிச் செலவுகள்.....	5 000
கூலிகள் - உற்பத்தி ஊழியர்கள்.....	45 000
- விற்பனை ஊழியர்கள்.....	60 000
ஏனைய உற்பத்திச் செலவுகள்.....	30 000
விளம்பரப்படுத்தற் செலவுகள்.....	15 000
விநியோக வாகனக் கட்டணங்கள்.....	150 000
கடன் விற்பனைகள்.....	900 000

மேலதிக தகவல்கள் :

- 31.01.2024 இல் இருந்தவாறு மூலப்பொருட்கள் மற்றும் முடிவுப்பொருட்கள் எதுவும் இருப்புக்களாகக் காணப்படவில்லை.
 - இயந்திரங்களும் உபகரணங்களும் வருடாந்தம் 6% நேர்கோட்டு முறையில் பெறுமானத்தேய்வு செய்யப்படல் வேண்டும்.
 - 31.01.2024 இல் இருந்தவாறு மாதாந்த மின்சாரப் பட்டியல் ரூ. 10 000 செலுத்தப்படவில்லை.
- வணிகமானது உள்ளூர் வாடிக்கையாளர்களிடம் இருந்து தொலைபேசி, தொலைநகல் செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் கட்டளைகளைப் பெற்று அவற்றை விநியோகிக்கின்றது. வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிகழ்நிலைக் கட்டளைகளுக்காக வலைத்தளமொன்று வடிவமைக்கப்பட்டதுடன் நேர் நிகழ்நிலை கொடுப்பனவு வழிமுறை மூலம் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு வணிகம் தீர்மானித்தது.

(i) (அ) “ஆயுள்” வணிகத்தின் மூலம் ஸூத்தி செய்யப்படும் அடிப்படை மனிதத் தேவை எது?

(ஆ) நோக்கத்தின்படி ஆயுள் வணிகமானது எந்த வணிக நிறுவன வகைக்கு உரித்தானதாகும்?

(ii) (அ) ஆயுள் வணிகத்தின் பலம், வாய்ப்பு ஆகியவற்றுக்கு ஒவ்வொரு உதாரணம் வீதம் எழுதுக.

(ஆ) மேலே தரப்பட்ட சம்பவக் கற்கையில் உள்ளடங்கியுள்ள இலத்திரனியல் எழுத்து தொடர்பாடல் ஊடகத்திற்கான இரண்டு தொடர்பாடல் முறைகளை எழுதுக.

பரீட்சைத் திணைக்களம்

- (iii) “ஆயுள்” வணிகத்தாக்கு உரித்தான பின்வரும் ஒவ்வொரு உருப்படிக்குமான உற்பத்திக் காரணியைப் பெயரிடுக.
- (அ) உற்பத்தி ஊழியர்கள்
- (ஆ) வணிகத்திற்கான கட்டடம்
- (இ) மூலப்பொருட்களை உலர்த்துவதற்காக பயன்படுத்தப்பட்ட சூரிய ஒளி
- (ஈ) வணிகத்தை ஒழுங்கமைத்தலுக்கான அமலனின் ஆற்றல்
- (iv) (அ) மேலே தரப்பட்ட சம்பவக் கற்கையில் உள்ளடங்கியுள்ள முகாமைத்துவக் கருமங்களான திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைத்தல் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு உதாரணம் வீதம் எழுதுக.
- (ஆ) நிகழ்நிலை முறை மூலம் கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்தான சந்தைப்படுத்தற் கலைவ மாறி யாது?
- (v) 01.01.2024 இல் இருந்தவாறான “ஆயுள்” வணிகத்தின் அடிப்படைக் கணக்கீட்டுச் சமன்பாட்டை தொகைகளுடன் எழுதுக.
- (vi) விற்பனைகள் ரூ. 900 000 ஐ பதிவதற்கான
- (அ) மூல ஆவணம் யாது?
- (ஆ) மூல ஏடு யாது?
- (vii) (அ) 31.01.2024 இல் முடிவடைந்த மாதத்திற்காக தயாரிக்கப்பட்ட இலாப நட்டக் கணக்கில் உள்ளடங்கியுள்ள இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பெறுமானத்தேய்வுத் தொகை யாது?
- (ஆ) மேலே (vii) (அ) இன் பெறுமானத்தேய்வுத் தொகையைப் பதிவிடுவதற்கான இரட்டைப் பதிவை எழுதுக.
- (viii) (அ) “ஆயுள்” வணிகத்தின் உற்பத்திப்பொருட்களின் மூலக் கிரயத்தில் உள்ளடங்கியுள்ள இரண்டு செலவுகளை தொகைகளுடன் எழுதுக.
- (ஆ) ஆயுள் வணிகத்தின் விற்பனை விநியோகச் செலவுகள் இரண்டை தொகைகளுடன் எழுதுக.
- (ix) 31.01.2024 இல் முடிவடைந்த மாதத்திற்கான “ஆயுள்” வணிகத்தின் இலாபம் அல்லது நட்டத்தைக் கணிப்பிடுக.
- (x) (அ) 31.01.2024 இல் இருந்தவாறான “ஆயுள்” வணிகத்தின் நடைமுறையல்லாச் சொத்துக்களின் மொத்தத் தொகை எவ்வளவு?
- (ஆ) 31.01.2024 இல் இருந்தவாறான “ஆயுள்” வணிகத்தின் உரிமையாண்மை எவ்வளவு?

(02 × 10 = 20 புள்ளிகள்)

1. i. (அ) சுகாதாரம்

(1 புள்ளி)

(ஆ)

- இலாப நோக்குடைய வணிகம்
- இலாப நோக்குடைய தனியுடைமை வணிகம்

(1 புள்ளி)

ii. (அ) பலம் :-

- பாரம்பரிய வைத்திய குடும்பத்தில் தோன்றிய வைத்தியர்
- அமலன் ஆயுள்வேத வைத்தியர்
- போதியளவான நிதி வசதி
- தந்தையாருக்குச் சொந்தமான கட்டடம்.

(1/2 X 1 = ½ புள்ளி)

வாய்ப்பு :-

- கிரான்குளம் கிராமத்திலேயே மூலப்பொருட்கள் பெற முடிதல்.
- உள்நாட்டு வாடிக்கையாளர்
- வெளிநாட்டு வாடிக்கையாளர்
- மூலப்பொருட்களை உலர்த்துவதற்கு சூரிய ஒளியைப் பயன்படுத்துதல்.
- தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதி காணப்படல்.

(1/2 X 1 = 1/2 புள்ளி)

(ஆ)

- தொலை நகல் (Fax)
- மின் அஞ்சல் (e.Mail)
- வலைத்தளம் (Web page)

(1/2 X 2 = 1 புள்ளி)

iii. (அ) (அ) உழைப்பு

(ஆ) மூலதனம்

(இ) நிலம்

(ஈ) முயற்சியாண்மை

(1/2 X 4 = 2 புள்ளி)

iv. (அ) திட்டமிடல் :-

- வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் நிகழ்நிலை கட்டளைகளுக்காக வலைத்தளமொன்று வடிவமைக்கப்பட்டதுடன் நேர் நிகழ்நிலை கொடுப்பனவு வழிமுறை மூலம் அதனைப் பெற்றுக்கொள்வதற்கு வணிகம் தீர்மானித்தல்.

(1/2 X 1 = 1/2 புள்ளி)

ஒழுங்கமைத்தல் :-

- இயந்திர உபகரணங்கள் கொள்வனவு செய்தல்.
- மூலப்பொருட்கள் கொள்வனவு செய்தல்.
- ஊழியர்களை வேலைக்கு அமர்த்துதல்.
- வியாபார நிறுவனத்தில் மூலதனத்தை ஈடுபடுத்துதல்.
- வியாபார நிறுவனத்திற்கு கட்டிடம் கிடைத்தமை.

(1/2 X 1 = 1/2 புள்ளி)

(ஆ) இடம் / விநியோகம்.

(1 X 1 = 1 புள்ளி)

v. சொத்து ரூபா = உரிமையாண்மை ரூபா + பொறுப்பு ரூபா
 1300000 = 1300000 + -
 (2 புள்ளி)

அல்லது

சொத்து ரூபா = உரிமையாண்மை ரூபா
 1300000 = 1300000
 (2 புள்ளி)

அல்லது

சொத்து	=	உரிமையாண்மை	+	பொறுப்பு
+ 500000 கட்டிடம்	=	+500000	$\frac{1}{2}$	+
+800000 காசு	=	+800000	$\frac{1}{2}$	+
- 400000 காசு	=	-	+	-
+400000 இயந்திர உகரணம்.	=		$\frac{1}{2}$	
<u>1300000</u>		<u>1300000</u>		

(2 புள்ளி)

vi. (அ) விற்பனைப் பட்டியல் (1 புள்ளி)

(ஆ) விற்பனை நாட்குறிப்பு (1 புள்ளி)

vii. (அ) ரூபா 2000 (1 புள்ளி)

அல்லது

$$400000 \times \frac{6}{100} \times \frac{1}{12}$$

(கணிப்பீடு இருந்தால் $\frac{1}{2}$ புள்ளி வழங்கவும்)

(ஆ) இயந்திர உபகரண பெறுமானத்தேய்வுக் க/கு வரவு	2000
இயந்திர உபகரண பெறுமானத் தேய்வு ஏற்பாட்டு க/கு / திரண்ட பெறுமானத் தேய்வு ஏற்பாட்டு க/கு செலவு	2000

(1 புள்ளி)

viii. (அ) மூலப்பொருள் கொள்வனவு 350000 ரூபா
உற்பத்தி ஊழியர் கூலி 45000 ரூபா

(1/2 X 2 = 1 புள்ளி)

(ஆ)

விற்பனை ஊழியர் கூலி 60000 ரூபா
விளம்பரம் 15000 ரூபா
விநியோக வாகனங்கள் கட்டணங்கள் 150000 ரூபா

(1/2 X 2 = 1 புள்ளி)

ix. 31.01.2024 இல் முடிவடைந்த மாதத்திற்கான இலாபம் 233000 ரூபா

(2 புள்ளி)

அல்லது

ஆயுள் வணிகத்தின் 2024.01.2024 இல் முடிவடைந்த மாதத்திற்கான
வருமானக்கூற்று

வருமானங்கள்	ரூபா	ரூபா	
கடன் விற்பனை		900000	½
கழி : செலவுகள்			
மூலப்பொருள் கொள்வனவு	*350000		
தொலைபேசி	* 5000		
உற்பத்தி ஊழியர்கள் கூலி	* 45000		
விற்பனை ஊழியர் கூலி	* 60000		
ஏனைய உற்பத்திச் செலவுகள்	* 30000		
விளம்பரம்	* 15000		
விநியோக வாகனக் கட்டணம்	* 150000		
இயந்திர உபகரணப் பெறுமானத் தேய்வு	½ 2000		
மின்சாரம்	10000	½	
		(667000)	
இலாபம்		233000	

(* இவை 4 அல்லது அதற்கு மேல் உருப்படிகள் இருந்தால்

½ புள்ளி வழங்கவும்.)

(2 புள்ளி)

x. (அ) 31.01.2024 இல் இருந்தவாறான நடைமுறையல்லாச்
சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 898000 ரூபா

(1 புள்ளி)

அல்லது	இயந்திர உபகரணம்	398000 ரூபா	$\frac{1}{2}$
	கட்டிடம்	500000 ரூபா	$\frac{1}{2}$

(1 புள்ளி)

(ஆ) 31.01.2024 இல் இருந்தவாறான உரிமையாண்மை 1533000 ரூபா

(1 புள்ளி)

அல்லது	மூலதனம்	1300000
	+ இலாபம்	$\frac{1}{2}$ 233000
		1533000

(1 புள்ளி)

வினா இல	(i)		(ii)		(iii)				(iv)		(v)	(vi)		(vii)		(viii)		(xi)	(x)		
01	அ	ஆ	அ	ஆ	அ	ஆ	இ	ஈ	அ	ஆ		அ	ஆ	அ	ஆ	அ	ஆ		அ	ஆ	20
	01	01	01	01	1/2	1/2	1/2	1/2	01	01	02	01	01	01	01	01	01	02	01	01	20

(பெரிய விவரங்களுக்கு, மாத்திரம் விட. எழுதுக.)

(02 புள்ளிகள்)

(a) a number of copies of, and signatures on, the
- 1 -

(4) **செலுத்தல் -** காலத்திற்கு ஏற்றவாறு கட்டித் தரப்படும் தொகை.

(8) கனகசபைமன்றின் உறுப்பினர்களின் கனக நிறுவனத்தின் வசதிகளையும் பெருப்படுத்தாமல் கனகசபைமன்ற பொருட்கள் உரித்தானவர்கள். (02 புள்ளிகள்)

A - கார்ட்டுப் பதிவு எண்ணிடலானது

(அ) A, B ஆகியவர்கள் பூதிச் செடியையும் மனிதத் தேவைகள் எவை?

(ஆ) உறுப்பினிகளின் நலன்களைப் பற்றி ஆய்வு: A, B வாரிக் கண்கள் மூலக்கட்டித்துக. (02 பக்கங்கள்)

(அ) மேலே தரப்பட்ட சான்றுக் கருவியில் குறிப்பிட்ட சிறப்புத் தகவல்களான வலிக் கிழங்குகளின் உற்பத்தியைப் பற்றி:

(அ) கீழ்க் தரப்பட்ட சட்டங்கள் கீழ்க்கண்ட உரிமை வகைப்பாட்டின் தொகுப்பைப் பற்றி குறியிடக் காரணமைய

(02 புள்ளிகள்)

(மொத்தம் 08 புள்ளிகள்)

- மூலதனமானது உரிமையாளராகிய தனிநபரால் ஈடுபடுத்தப்படல்.
- இலாபம் அல்லது நட்டத்தை உரிமையாளரே அனுபவித்தல்.
- உரிமையாளரின் வரையறுக்கப்படாத நட்டப்பொறுப்பு
- சட்ட ஆளுமை காணப்படாமை
- தொடர்ந்து இயங்கும் தன்மை காணப்படாமை
- பதிவு செய்தல் கட்டாயமற்றது.
- சுயாதீனமாக தீர்மானம் எடுக்க முடிதல்
- நிர்வாகத்தை உரிமையாளரே மேற்கொள்ளல்.
- தனது விருப்பத்திற்கு ஏற்ப வணிகத்தை முடிவுக்குக் கொண்டு வரல்.

● சட்டக் கட்டுப்பாடுகள் குறைவு.

(1 X 2 = 2 புள்ளி)

- (ii) (அ) உண்மை
(ஆ) பொய்
(இ) பொய்
(ஈ) பொய்

(1/2 X 4 = 2 புள்ளி)

- (iii) (அ) A – சுகாதாரம்.
B – கல்வி

(1/2 X 2 = 1 புள்ளி)

- (ஆ) A – சேவை உற்பத்தி வணிகம்.
B – சேவை உற்பத்தி வணிகம்.

(1/2 X 2 = 1 புள்ளி)

- (iv) (அ) தனியுடைமை வணிகம் / இலாப நோக்குடைய வணிகம் /
தனியாள் வணிகம் / பாரியளவான வியாபார நிறுவனம்.

(1 X 1 = 1 புள்ளி)

(ஆ)

- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தல்.
- றோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தல்.

(1 X 1 = 1 புள்ளி)

வினா இல 02	i	ii				iii		iv		மொத்தம்
		அ	ஆ	இ	ஈ	அ	ஆ	அ	ஆ	08
02		1/2	1/2	1/2	1/2	01	01	01	01	08

3. (i) ஆதனக் காப்புறுதிகளும் ஆயுள் காப்புறுதிகளும் இடையிலான வித்தியாசங்கள் இரண்டு எழுதுக. (02 புள்ளிகள்)

(ii) பின்வரும் கூற்றுகள் உண்மையா, பொய்யா என்பதைக் குறிப்பிடுக.

- (அ) வணிக வங்கி ஒன்றில் வங்கி மேலதிகப்பற்று வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு சேமிப்புக் கணக்கை வைத்திருப்பது தேவையானதாகும்.
 (ஆ) வணிகமொன்றில் மின்னஞ்சலானது உள்வாரித் தொடர்பாடல் முறையாகவும் அத்துடன் வெளிவாரித் தொடர்பாடல் முறையாகவும் காணப்படுகிறது.
 (இ) இழப்பீட்டுத் தத்துவமானது ஆயுள் காப்புறுதிக்குப் பொருத்தமானதல்ல.
 (ஈ) யாழ்ப்பாணம் புகையிரத நிலையமானது போக்குவரத்தின் அடிப்படைக் கூறான தரிப்பிடத்திற்கு ஒரு உதாரணமாகும்.

(02 புள்ளிகள்)

(iii) ஆடைத் தொழிற்சாலையைக் கொண்டு நடத்தும் அமராவதி, மூலப்பொருட்களின் கொள்வனவுக்காக சாரதா என்பவருக்கு ரூ. 100,000 பெறுமதியான காசோலையை வழங்கினார். எனினும் அமராவதி, மக்கள் வங்கியிலும், சாரதா, இலங்கை வங்கியிலும் நடைமுறைக் கணக்கை பேணுகின்றனர்.

(அ) மேலே தரப்பட்ட சம்பவக் கற்கையில் உள்ளவகியுள்ள காசோலையின் வரைபவர் மற்றும் வரையுணி ஆகியோரைப் பெயரிடுக.

(ஆ) அமராவதியும் இருந்து பெற்றுக் கொண்ட காசோலை தொடர்பில் சாரதா மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை இரண்டு எழுதுக.

(02 புள்ளிகள்)

(iv) பயணப் பைகளை உற்பத்தி செய்யும் வணிகமொன்றின் முகாமையாளரான தீபாவுக்கு 50 பயணப் பைகள் வேண்டுமென வாங்குகையாளர் ஒருவர் தொலைபேசி மூலம் கேட்டுக் கொண்டார். தீபா கட்டளைப்பைப் பெற்றுக்கொண்டு இரண்டு நாட்களில் விநியோகம் செய்வதாக உறுதியளித்திருந்தார். மேலே தரப்பட்ட சம்பவக் கற்கையில் உள்ளவகியுள்ள தொடர்பாடல் செயன்முறையின் தொடர்பாடலின் அடிப்படைக் கூறுகள் ஒவ்வொன்றிற்கும் உதாரணங்கள் எழுதுக.

(02 புள்ளிகள்)

(மொத்தம் 08 புள்ளிகள்)

3. (i)

ஆதனக் காப்புறுதி	ஆயுள் காப்புறுதி
குறித்த சொத்தின் நிதிரீதியான பெறுமானத்தின் அடிப்படையில் காப்புறுதி ஒப்பந்தத்தின் பெறுமானத்தொகை தீர்மானிக்கப்படும்.	காப்புறுதி ஒப்பந்தத் தொகையானது வயது, கட்டணம், உயிருக்கான இடரின் தன்மை, கொடுப்பனவு செய்யக் கூடிய இயலுமை என்பவைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.
இழப்பீட்டுத் தத்துவம் பிரயோகிக்கப்படும்.	இழப்பீட்டுத் தத்துவம் பொருத்தமற்றதாகும்.
ஏனைய அனுகூலங்களுக்கு உரித்து இல்லை	காப்புறுதி செய்யப்பட்ட பெறுமானத் தொகைக்கு மேலதிகமாக கொடுப்பனவுகளுடன் வட்டி, உபகாரப் பணமும் சேர்த்து வழங்கப்படும்.
குறுங்கால ஒப்பந்தம்	நீண்டகால ஒப்பந்தம்.
இடர் நிச்சயமற்றது	இடர் நிச்சயமானது
கைமாற்றக்கூடியது	கைமாற்ற முடியாது

(1 X 2 = 2 புள்ளி)

- (ii) (அ) பொய்
(ஆ) உண்மை
(இ) உண்மை
(ஈ) உண்மை

($1/2 \times 4 = 2$ புள்ளி)

(iii)

(அ)

- வரைபவர் : அமராவதி
- வரையுணி :- மக்கள் வங்கி

($1/2 \times 2 = 1$ புள்ளி)

(ஆ)

- சாரதா தனது நடைமுறைக் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
- காசோலையை புறக்குறிப்பிட்டு கைமாற்றம் செய்யலாம்.
- மக்கள் வங்கிக் கரும பீடத்தில் நேரடியாகப் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.

($1/2 \times 2 = 1$ புள்ளி)

(iv)

தொடர்பாடல் செயன்முறை	தொடர்பாடலின் அடிப்படைக் கூறுகள்
அனுப்புபவர்	வாடிக்கையாளர்
செய்தி	50 பயணப்பை வேண்டுமென கட்டளையிடல்
ஊடகம்	இலத்திரனியல் வாய்மொழி / வாய்மொழி / இலத்திரனியல்
பெறுபவர்	தீபா / முகாமையாளர்
துலங்கல்	கட்டளையை ஏற்றுக்கொள்ளல்
பின்னூட்டல்	இரண்டு நாட்களில் விநியோகிப்பதாக உறுதிப்படுத்தல்.

($1/2 \times 4 = 2$ புள்ளி)

வினா இல	i	ii				iii		iv	மொத்தம்
03		அ	ஆ	இ	ஈ	அ	ஆ		08
	02	1/2	1/2	1/2	1/2	01	01	02	08

4. (i) இலக்குச் சந்தை என்றால் என்ன?

(02 புள்ளிகள்)

- (ii) பின்வரும் கூற்றுகள் உண்மையா, பொய்யா என்பதனைக் குறிப்பிடுக.
 (அ) உயர்வான திறம்படவன் எதிர்பார்த்தும் முதலீடுகளில் உயர்வான இடமும் உள்ளடங்கியுள்ளது.
 (ஆ) வணிகவெஹரினால் வழங்கப்படும் கழிவுகள், சந்தைப்படுத்தல் கலவையின் விலை என்ற யாழிக்கு உத்தரவாதமாகும்.
 (இ) முகாமைத்துவச் செயல்முறையின் முதலாவது கருமம் ஒழுங்கமைத்தல் ஆகும்.
 (ஈ) அலாங்கத்தின் நடைகால முலதனத் தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்காக திறைசேரி உலிமயங்கள் வழங்கப்படுகின்றன.

(02 புள்ளிகள்)

(iii) சந்தைப்படுத்தல் முகாமைப்பாளர் ஒருவரால் எடுத் போத்தல்களை அறிமுகப்படுத்துவதற்கான பிரேரணை ஒத்தது. தொழிபுடைய கூற்றுகள் கீழே தரப்படுகின்றன.

- A - போத்தலின் உயரம் 15 செ.மீற்றர் ஆகவும் அதன் நிறம் பச்சையாகவும் இருக்கும்.
 B - பாடசாலைகளுக்கு அண்மையாக ஆரம்ப அறிமுகப்படுத்தல்கள் நடைபெறும்.
 C - விலையானது கிரயத்தின் மீது 10% இலாப எல்லையை உள்ளடக்கியதாகும்.
 D - தொலைக்காட்சி ஊடாக விஸம்பரம் செய்யப்படல் வேண்டும்.

கீழேதரப்பட்ட A, B, C மற்றும் D ஆகிய ஒவ்வொரு கூற்றுகள் தொடர்பான சந்தைப்படுத்தல் கலவையின் வற்றிணை எழுத.

(02 புள்ளிகள்)

(iv) நுபன் என்பவர் தனது தேவியுக்களை பின்வரும் முதலீடுகளில் முதலீடு செய்ய உத்தேசிக்கின்றார்.

- A - வெஹம்பு பங்குச் சந்தையின் படடியல்படுத்திய கம்பவிகளில்
 B - அரசு வங்கி ஒன்றின் நிலையான வைப்பில்
 C - அரசு வங்கி ஒன்றின் சேமிப்பு வைப்பில்
 D - தங்க நகைகளை வாங்குதலில்

(அ) நுபன் முலதன ஆதாயங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பாராயின் எந்த முதலீட்டை நீர் சிபாரிசு செய்வீர்?

(ஆ) நுபன் நிலையான மாதாந்த வட்டியைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பாராயின் எந்த முதலீட்டை நீர் சிபாரிசு செய்வீர்?

(02 புள்ளிகள்)

(மொத்தம் 08 புள்ளிகள்)

4. (i)

- வணிகத்திற்கு மிகவும் கவர்ச்சிகரமாகவும் , இலாபத்தன்மையுடன் திருப்திப்படுத்தக்கூடிய நுகர்வோர்களை உள்ளடக்கிய சந்தைப்பங்கு இலக்குச் சந்தை என அழைக்கப்படும்.

(2 புள்ளிகள்)

ii. (அ.) உண்மை

(ஆ.) உண்மை

(இ.) பொய்

(ஈ.) பொய்

(½ X 4 = 2 புள்ளி)

(iii) A. உறபத்திப்பொருள்

B. இடம் / மேம்படுத்தல்.

C. விலை

D. மேம்படுத்தல்.

(½ X 4 = 2 புள்ளி)

(iv) (அ) A - கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியற்படுத்திய கம்பனிகளில்.

D - தங்க நகைகளை வாங்குவதில்.

($\frac{1}{2} \times 2 = 1$ புள்ளி)

(ஆ) B. அரசு வங்கி ஒன்றின் நிலையான வைப்பில்.

($1 \times 1 = 1$ புள்ளி)

வினா இல 04	i	ii				iii	Iv		மொத்தம்
		அ	ஆ	இ	ஈ		அ	ஆ	08
	02	1/2	1/2	1/2	1/2	02	01	01	08

5. (i) கணக்கிடு வணிகம் என்ன? (02 புள்ளிகள்)

(ii) பின்வரும் கணக்குகள் ஒவ்வொன்றிற்கும் உரித்தான கணக்கின் வகையைக் குறிப்பிடுக. (02 புள்ளிகள்)

(அ) கட்டிடப்போது கணக்கு

(ஆ) பழுவல் கணக்கு

(இ) விநியோகக் கணக்கு

(ஈ) வணிகச் செலவு கணக்கு

(iii) (அ) சமீபத்தில் வரைய 01.01.2024 இல் ரூ. 100,000 ஐ முதலீடு செய்ததன் மூலம் வணிகம் ஒன்றைத் துவக்கினார். இக்கொடுக்கல்வங்கலின் பின்வரும் சரணுறான வணிகத்தின் கணக்கிட்டுச் சமன்பாட்டை எழுதுக. (02 புள்ளிகள்)

(ஆ) சமீபத்தில் (அ) இலக்கு குறிப்பிட்ட சரணுறான வணிகத்தின் கணக்கிட்டுச் சமன்பாட்டை ஒரு கொடுக்கல்வங்கலின் பின்னர் கீழே தரப்பட்டவற்று மூன்றுமடைந்தது.

செலவுகள் = உரிமைபயன்ம + பொறுப்புகள்

ரூ. 200,000 ரூ. 100,000 ரூ. 100,000

இக்கொடுக்கல்வங்கலின் மூலம் செலவுகளில் என ரூ. 100,000 ஆல் அதிகரித்தது. நிகழ்ந்த கொடுக்கல்வங்கல்களை எழுதுக.

(iv) புதிதில் வணிகத்தின் நிகழ்ந்த சில கொடுக்கல்வங்கல்கள் கீழே தரப்படுகின்றது.

1. உடனடி கொள்வனவு செய்த சரணுகள் ரூ. 10,000 ஆகும்.
2. கட்டிடப்போது செலவு ரூ. 20,000 ஆகும்.
3. ரூ. 35,000 திரவியம் கொடுக்கம் ரூ. 50,000 இற்கு கடனுக்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலே தரப்பட்ட கொடுக்கல்வங்கல்கள் புதிதில் வணிகத்தின் கணக்கிட்டுச் சமன்பாட்டில் எவ்வாறு தாக்கம் செய்யப்படும் என்பதைக் குறிப்பிடுக. (வினாபளிப்பதற்கு கீழே தரப்பட்ட மாதிரியை பயன்படுத்துக. முதலாவது கொடுக்கல்வங்கலின் தாக்கம் தரப்படுகிறது.)

கொடுக்கல் வங்கல்க் இல.	செலவுகள்	உரிமைபயன்ம	பொறுப்புகள்
1	அதிகரிக்கும்	-	அதிகரிக்கும்
2			
3			

(04 புள்ளிகள்)

(v) 01.03.2024 இல் இருந்தவாறு கப்பலின் வணிகத்தின் கணக்கு மீதி ரூ. 15,800 ஆகும். 2024 மார்ச் மாதத்தில் கணக்கு கொடுக்கல்வங்கல்களுக்கு கொடுத்தவாறு தகவல்கள் கீழே தரப்படுகின்றது.

திகதி	புதுக்கட்டு இல.	கணக்கிட்டு இல.	விவரம்
05.03.2024	15	-	காசக்கு விற்ற பொருட்கள் ரூ. 35,000 ஆகும்.
10.03.2024	-	24	தளபடங்கள் கொள்வனவு ரூ. 60,000 ஆகும்.
17.03.2024	16	-	கட்டிடப்போது நிகழ்ந்த செலவு ரூ. 45,000 ஆகும்.
29.03.2024	-	25	மின்சாரப் பட்டியல் செலுத்தியது ரூ. 15,000 ஆகும்.

வணிகப் பதிவுகள்:

(அ) கப்பலின் வணிகத்தின் கணக்கை தயாரித்து 31.03.2024 இல் இருந்தவாறு கணக்கு மீதியைக் குறிப்பிடுக. (04 புள்ளிகள்)

(செலுத்தம் 12 புள்ளிகள்)

5. (i).

- வணிகத்தின் மீது அக்கறை செலுத்தும் பிரிவினர்கள் தீர்மானங்களை மேற்கொள்வதற்குப் பயனுள்ள தகவல்களை வழங்கும் செயன்முறையே கணக்கீடு ஆகும்.

(2 புள்ளிகள்)

- (ii) (அ) சொத்துக் கணக்கு
- (ஆ) உரிமைக் கணக்கு
- (இ) வருமானக் கணக்கு
- (ஈ) பொறுப்புக் கணக்கு

(1/2 X 4 = 2 புள்ளி)

இலங்கை பரிட்சைத் திணைக்களம்

(iii) (அ) சொத்து = உரிமை
ரூப 100000 = ரூபா 100000

(1 புள்ளி)

(ஆ) வணிகத்திற்காகப் பெறப்பட்ட கடன் 100000 ரூபா ஆகும்.

(1 புள்ளி)

(இ)

கொடுக்கல்வாங்கல் இல	சொத்துக்கள்	உரிமையாண்மை	பொறுப்புக்கள்
2	அதிகரிக்கும் குறையும்	-	1 -
3	அதிகரிக்கும் குறையும்	அதிகரிக்கும்	1 -

(2 X 1 = 2 புள்ளி)

(4 புள்ளி)

(iv)

காசக் கணக்கு

 $\frac{1}{2}$

திகதி	ப.சீ. இ	விபரம்	பே. ப	பெறுமதி	திகதி	கை. இல	விபரம்	பே. ப	பெறுமதி
01.03.2024		மீ.கீ.கொ.வ		15800	10.03.2024	24	தளபாடம்		60000
05.03.2024	15	விற்பனை		35000	29.03.2024	25	மின்சாரம்		15000
17.03.2024	16	கடன்பட்டோர்		45000	31.03.2024		மீ.கீ.கொ.செ		20800
				95800					95800
01.04.2024		மீ.கீ.கொ.வ		20800					

(4 புள்ளி)

வினா இல 05	i	ii				iii			iv	மொத்தம்
		அ	ஆ	இ	ஈ	அ	ஆ	இ		12
	02	1/2	1/2	1/2	1/2	01	01	02	04	12

(ஈ) வணிகவெளிக்கு இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

(1) வணிகவெளிக்கு இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

(2) வணிகவெளிக்கு இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

(ஈ) வணிகவெளிக்கு இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

(ஈ) வணிகவெளிக்கு இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

பகுதி	உருபத்திற்கான அளவு	நிறுவனத்தின்	உதாரணம்
1	மாவு	மாவு மூலப்பொருள் விற்பனை	
2	மாவு	மாவு விற்பனை	

(02 புள்ளிகள்)

(ஈ) நிறுவனத்தின் வணிகநிலை (Ratio) கணக்கிடுவதற்கும் வணிகநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

மாவு மூலப்பொருள் விற்பனை	60 000
மாவு விற்பனை	120 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	2 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	40 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	10 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	5 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	8 000

உதாரணம்: மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்).

மாவு விற்பனை:

(அ) 2024 ஆம் ஆண்டு மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)

(ஆ) 2024 ஆம் ஆண்டு மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)

(ஈ) 31.03.2024 இல் இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

வணிக விற்பனை இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

	ரூ.	ரூ.
31.03.2024 இல் இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.		
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	13 000	33 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	24 000	37 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)		70 000
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	5 000	*
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	1 000	*
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)	15 000	(21 000)
மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்)		49 000

மாவு விற்பனை:

(அ) 31.03.2024 இல் இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

(ஆ) 31.03.2024 இல் இலங்கைத் துறைமுகக் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் நிதிநிலைத் தகவல்களைக் கவனிக்கவும்.

(04 புள்ளிகள்)

(மாவு விற்பனை - 10% குறைபாடு (கடனாகும்))

6. (i) (1) குறைக்கும்

(2) அதிகரிக்கும்

(1 X 2 = 2 புள்ளி)

(ii) இல

உதாரணம்

1

மாவு

2

ஆடை தைப்பதற்கான கூலி

(1 X 2 = 2 புள்ளி)

(iii) (அ)

நிர்மலா வணிகத்தின் 2024 ஏப்பிரல் மாதத்திற்கான

உற்பத்திக் கிரயக் கூற்று

மூலக்கிரயம்.	ரூபா	ரூபா
வெட்டுத்துண்டுத் துணிகள் கொள்வனவு	60000	$\frac{1}{2}$
கால்மிதி தைப்பவருக்கு செலுத்திய கூலி	40000	$\frac{1}{2}$
	-----	100000
உற்பத்தி மேந்தலைக் கிரயம்		
நூல் ஊசி மற்றும் ஏனைய மூலப்பொருட்கள் கொள்வனவு	* 2000	
சுத்தம் செய்பவருக்கு செலுத்திய கூலி	* 10000	
மின்சாரம்	* 5000	
வாடகை	* 8000	
தையல் இயந்திரத் தேய்வு	1000	$\frac{1}{2}$
	-----	26000
மொத்த உற்பத்திக் கிரயம்	$\frac{1}{2}$	126000 $\frac{1}{2}$

(ஏதாவது 3 * க்கு $\frac{1}{2}$ புள்ளி)

(3 புள்ளிகள்)

(ஆ) 2024 ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி செய்த கால்மிதிகளின் எண்ணிக்கை

1000 அலகு

(1 புள்ளி)

அல்லது
$\frac{1}{2}$ [126000 ----- 126

செம்மையாக்கிய வங்கிக் கணக்கு							
திகதி	விபரம்	பே .ப	தொகை ரூபா	திகதி	விபரம்	பே .ப	தொகை ரூபா
31.03.2024	மீ.கீ.கொ.வ		33000				
	நேரடி வைப்பு		13000		வ.க.தவணைக் கட்டணம்		5000
					காசோலை		1000
					புத்தகக்கட்டணம்		
				31.03.2024	மீ.கீ.கொ.செ		40000
			46000				
01.04.2024			40000				46000

(2 புள்ளி)

(ஆ) 31.03.2024 இல் இருந்தவாறு சரியான வங்கிக் கணக்கு இணக்கக் கூற்று

திருத்திய வங்கிக் கணக்கு மீதி 31.03.2024 இல்	ரூபா	ரூபா
(+) சமர்ப்பிக்கப்படாத காசோலை	15000	40000
(-) வசூலிக்கப்படாத காசோலை	24000	15000
31.03.2024 இல் வங்கிக் கூற்றின்படி மீதி		55000
		(24000)
		31000

(2 புள்ளிகள்)

வினா இல.	i		ii		iii		iv		மொத்தம்
	1	2	1	2	அ	ஆ	அ	ஆ	
06	01	01	01	01	03	01	02	02	12
									12

7. (i) இலாப நோக்கற்ற நிறுவனமொன்றின் பெறுவனவு கொடுப்பனவுக் கணக்கின் செலவுப் பக்கத்தில் பதிப்பாடல்களும் வருமானச் செலவு கணக்கில் உள்ளகப் பதனாக்கலும் உருப்புகள் இரண்டு எழுதுக. (02 புள்ளிகள்)

(ii) தனிக் இளைஞர் விளையாட்டுக் கழகத்தில் 31.12.2023 இல் முடிவடைந்த வருடத்துக்காகத் தயாரிக்கப்பட்ட கணக்குப் புத்தகங்களில் இருந்து பரிசீலிக்கப்பட்ட சில தகவல்கள் வருமாறு.

வருடத்தின் போது பெற்றவை	வருடத்தின் போது செலுத்தியவை
அங்கத்தினர் கட்டணங்கள் ரூ. 30 000	பார்வைபாளர் அறங்கு பராமரிப்பு ரூ. 12 000
நன்மொண்டுகள் ரூ. 10 000	மின்கட்டணங்கள் ரூ. 8 000

மேலதிக தகவல்கள் :

- 31.12.2023 இல் இருந்தவாறு பெறவேண்டிய அங்கத்தினர் கட்டணங்கள் ரூ. 2 000
- 31.12.2023 இல் இருந்தவாறு செலுத்த வேண்டிய மின்கட்டணங்கள் ரூ. 6 000

வேண்டப்படுவது :

31.12.2023 இல் முடிவடைந்த வருடத்துக்காக தனிக் இளைஞர் விளையாட்டுக் கழகத்தினால் தயாரிக்கப்படும் வருமானச் செலவு கணக்கில் உள்ளடக்கப்பட வேண்டிய நான்கு உருப்படுகளை (02 புள்ளிகள்) தொலைக்காட்டி எழுதுக.

(iii) 31.12.2023 இல் இருந்தவாறு தமிழ்நாடு வணிகத்தின் பரீட்சை மீதி வருமானம்

	வரவு (ரூ.)	செலவு (ரூ.)
தொள்வனவுகள்	380 000	
விற்பனைகள்		550 000
01.01.2023 இல் இருந்தவாறு சரக்கிறுப்பு	80 000	
உள்வந்த வணிகச் சலி	10 000	
கடன்மீட்டல்	190 000	
கடன்கொடுத்தோர்		244 000
வங்கிக் கடன் 10%		100 000
வங்கிக் கடன் வட்டி செலுத்தியது	6 000	
விறியோக வாகனங்கள் (கிரயத்திலி)	400 000	
01.01.2023 இல் இருந்தவாறு		
விறியோக வாகனங்களின் பெறுமானத்தையே ஏற்பாடு		40 000
தளபாடங்களும் உபகரணங்களும் (கிரயத்திலி)	120 000	
மின் கட்டணங்கள்	60 000	
விநியோகப்படுத்தும் செலவுகள்	44 000	
கடன்கள்	44 000	
மூலதனம்		400 000
	<u>1 334 000</u>	<u>1 334 000</u>

மேலதிக தகவல்கள் :

- 31.12.2023 இல் இருந்தவாறு சரக்கிறுப்புகள் ரூ. 88 000
- வருடந்தம் விறியோக வாகனங்கள் 5% இனாலும் தளபாடங்களும் உபகரணங்களும் 10% இனாலும் நேர் கோட்டு முறையில் பெறுமானத்தையே செய்யப்படல் வேண்டும்.

வேண்டப்படுவது :

(அ) 31.12.2023 இல் முடிவடைந்த வருடத்துக்கான தமிழ்நாடு வணிகத்தின் இலாப நடபடக் கூற்று (04 புள்ளிகள்)

(ஆ) 31.12.2023 இல் இருந்தவாறு தமிழ்நாடு வணிகத்தின் நிதி நிலைமைக் கூற்று (04 புள்ளிகள்)

(மொத்தம் 12 புள்ளிகள்)

7. (i)

- நடைமுறை அல்லாத சொத்துக்கள் கொள்வனவு ,
- கடன்கொடுத்தோருக்கு கொடுத்த காசு ,
- வங்கிக் கடன் வட்டி அல்லாது வங்கிக் கடன் செலுத்துதல்.
- நிலையான வைப்பில் முதலீடு செய்தல்.
- ஊழியர்களுக்கு கடன் கொடுத்தல்

(1 X 2 = 2 புள்ளி)

(ii)

- அங்கத்துவக் கட்டணம் 32000 ரூபா
- நன்கொடைகள் 10000 ரூபா
- மின்கட்டணம் 14000 ரூபா
- பார்வையாளர் அரங்கு பராமரிப்பு 12000 ரூபா

(½ X 4 = 2 புள்ளி)

iii. (அ)

அல்லது

துமிந்த வணிகத்தின்

31.12.2023 இல் முடிவடைந்த ஆண்டுக்கான

இலாப நட்டக் கூற்று

 $\frac{1}{2}$

விற்பனை	ரூபா	ரூபா	ரூபா
			550000
கழி: விற்பனைக் கிரயம்			
01.01.2023 இல் சரக்கிருப்பு		80000	
கொள்வனவு	380000		
உள்வந்த வண்டிக்கூலி	10000	390000	
விற்கத் தயாராக இருந்த சரக்கின் பெறுமதி		470000	
கழி: 31.12.2023 இல் சரக்கிருப்பு		(88000)	$\frac{1}{2}$
விற்பனைக்கிரயம்		382000	(382000) $\frac{1}{2}$
மொத்த இலாபம்			168000 $\frac{1}{2}$
கழி: செலவுகள்			
விநியோக செலவுகள்			
விநியோக வாகன தேய்வு	20000	$\frac{1}{2}$	
விளம்பரச் செலவுகள்	44000		
		64000	
நிர்வாகச் செலவுகள்			
தளபாட உபகரண தேய்வு	12000	$\frac{1}{2}$	
மின்கட்டணம்	60000		
		72000	
நிதிச் செலவுகள்			
வங்கிக்கடன் வட்டி	10000	$\frac{1}{2}$	
		10000	
தேறிய இலாபம் மூலதனக் கணக்கிற்கு மாற்றியது.			(146000)
			22000 $\frac{1}{2}$

(4 புள்ளிகள்)

(ஆ)

துமிந்த வணிகத்தின்
31.12.2023 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று

 $\frac{1}{2}$ $\frac{1}{2}$

	கிரயம்	தி.பெ.தே	தேறிய பெறுமதி
நடைமுறை அல்லாத சொத்து			
விநியோக வாகனங்கள்	400000	60000	340000
தளபாடங்களும் உபகரணங்களும்	120000	12000	108000
		$\frac{1}{2}$	
	520000	72000	448000
நடைமுறைச் சொத்துக்கள்			
சரக்கிருப்பு 31.12.2023		88000	
கடன்பட்டோர்		190000	
காசு மீதி		44000	322000
மொத்த சொத்துக்கள்			770000
உரிமையாண்மை			
மூலதனம் 01.01.2024		400000	
கூட்டு : தேறிய இலாபம்	$\frac{1}{2}$	22000	422000
நடைமுறையல்லாப் பொறுப்பு			
10% வங்கிக் கடன்			100000
நடைமுறைப் பொறுப்பு			
கடன்கொடுத்தோர்		244000	
செலுத்த வேண்டிய வங்கிக் கடன் வட்டி		4000	248000
மொத்த உரிமையாண்மையும் பொறுப்பும்.			770000

(4 புள்ளிகள்)

வினா இல	(i)	(ii)	(iii)	
7			அ	ஆ
	02	02	04	04
			12	12